

✓ ஏபான் வித்யாஷ்ரம் குடும்பப் பள்ளிகள்
தமிழ்

ஜூன் மாதப் பாடப்பகுதிகள் (2025-2026)

வகுப்பு: முதல்தரம்

தலைப்புகள்:

- * மாட்டு வண்டியிலே
- * ரும்... ரும்.... சின்ன
- * கல்வி கண் பொன்றது
- * நமது நண்பர்
- * கிறிஸ் யாருடையது?

மாட்டு வண்டியிலே.....

I. வினா-விடை;

1. இளமதியும் வளவனும் தாத்தாவுடன் எங்குச் சென்றனர்?

இளமதியும் வளவனும் தாத்தாவுடன் அத்தை வீட்டிற்குச் சென்றனர்.

2. கதை கேட்ட குழந்தைகளிடம் தாத்தா கூறியது என்ன?

கதை கேட்ட குழந்தைகளிடம் தாத்தா புதிர்களைக் கூறினார்.

3. சுவரும் அத்தை வீட்டிற்கு எதில் சென்றனர்?

அத்தை வீட்டிற்கு சுவரும் மாட்டு வண்டியில் சென்றனர்.

I. வினா - விடை:

1. பாட்டி என்ன விற்குக் கொண்டிருந்தார்?

பாட்டி எலுமிச்சை விற்குக்
கொண்டிருந்தார்.

2. வாத்து மெய்த்துக் கொண்டிருந்தவர்
சின்னுவிடம் பட்டத்தை யாருக்காகக்
கேட்டார்?

வாத்து மெய்த்துக் கொண்டிருந்தவர்
சின்னுவிடம் பட்டத்தை தன்
குழந்தைகளுக்காகக் கேட்டார்.

3. வெற்றிலை பறித்துக் கொண்டிருந்தவர்
சின்னுவிடம் தொப்பியை ஏன் கேட்டார்?

வெற்றிலை பறித்துக்
கொண்டிருந்தவர் சின்னுவிடம் வெயில்
அதிகமாக இருக்கிறது. அதனால்
தொப்பியைத் தனக்கு தூமானு கேட்டார்.

கல்வி கண் பொன்றது

I. வினா - விடை:

1. பொன்வண்ணனுக்கு உதவித்தொகை ஏன் கிடைக்கவில்லை?

கல்வி அறிவின்மையால்
பொன்வண்ணனுக்கு உதவித்தொகை
கிடைக்கவில்லை.

2. பொன்வண்ணன் இறுதியில் என்ன முடிவெடுத்தார்?

பொன்வண்ணன் இறுதியில்
தன் மகனை தினமும் பள்ளிக்கு
அனுப்ப முடிவெடுத்தார்.

நமது நண்பர்

I. வினா- விடை;

1. அப்பாவும் பிள்ளைகளும் எங்குச் சென்றனர்?

அப்பாவும் பிள்ளைகளும்
மரத்தடியில் விளையாடச் சென்றனர்.

2. அப்பா யாரைக் காட்டுவதாகப்
பிள்ளைகளிடம் கூறினார்?

அப்பா தன் நண்பரைக்
காட்டுவதாகப் பிள்ளைகளிடம் கூறினார்.

3. சிறுவர்கள் என்னென்ன விளையாடினர்?

* ஊஞ்சல் ஆடுதல்

* இலையில் ஊதல் செய்தல்

பொன்றவற்றை சிறுவர்கள் விளையாடினர்.

இறகு யாருடையது?

I. வினா - விடை;

1. இறகிணைக் கையிலி் வைத்திருந்தவர் யார்?

இறகிணைக் கையிலி் வைத்திருந்தவர் கயல்.

2. இறகுக்கு உரிய பறவை எது?

இறகுக்கு உரிய பறவை மயில்.

3. மயில் பற்றி நான்கு தொடர்கள் எழுதுக?

* மயில் இந்தியாவின் தேசியப்பறவை

* ஆண் மயிலுக்கு நீண்ட
தொடை இருக்கும்.

* பெண் மயிலுக்கு தொடை இல்லை.

* மயில் கூடு கட்டி முட்டையிட்டு
குஞ்சு பொரிக்கும்.

* மயில்களால் அதிகம் பறக்க
முடியாது.